

Tamil Murli Quiz 03-03-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியா தவறா என்று குறிக்கவும்:

யாருக்கு ஆகார அல்லது சாகார உருவம் உள்ளதோ அவர்களுக்கு பகவான் என்று கூறமுடியாது.

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.2) சரியான விடைகளை பொருத்துக:

	Choice	Match
A	நேத்தி, நேத்தி என்று சாதுக்கள் கூறுவது	பகவானை தெரியாது என்பதற்காக
B	இங்கு இருப்பவர்கள் கூட தந்தையை முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள்	ஏனென்றால் தந்தை குப்தமாக உள்ளார்.
C	பரம என்று யாருக்கு கூறமாட்டார்கள்	மறு பிறவி எடுப்பவர்களுக்கு
D	முக்தி, மோட்சம் வேண்டும் என்று கூறுவது	சலித்துப்போய் உள்ள துக்கி பக்தர்கள்
E	முதல் நம்பரில் இருக்கும் முள்	தேக அபிமானத்தின் முள்
F	இப்பொழுது அழியப்போவது எது?	கண்களால் பார்க்கும் அனைத்தும்

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

தந்தையின் நினைவு குழந்தைகளுக்கு சரியாக இல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

- A. ☒ சாகாரத்தில் வந்து வந்து நாம் ஆத்மா மற்றும் நமது தந்தையும் நிராகாரமான ஆத்மா என்பதை மறந்து விட்டிருப்பது
B. ☐ 5 விகாரங்களின் வசமாகி விட்டிருப்பது
C. ☐ வீணான எண்ணங்களில் மூழ்கி இருப்பது
D. ☐ தேகதாரிகளின் நினைவில் ஈடுபட்டிருப்பது

Q.4) கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

படகோட்டி உங்கள் படகை கரையேற்ற வந்துள்ளார். நீங்கள் தந்தையிடம்

_____ ஆகி இருந்தீர்கள் என்றால் படகு ஆடலாம், அசையலாம் ஆனால் மூழ்கிப்போய் விடமுடியாது

- A. ☐ அன்பானவர்கள்
B. ☐ பய பக்தி உடையவர்கள்
C. ☐ மரியாதை
D. ☒ உண்மையானவராக

Q.5) சரியா தவறா என்று குறிக்கவும்:

பரமாத்மா எப்படி பிந்துவாக இருக்கிறார் என்பதை 30 - 35 வயது குழந்தைகள் கூட இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்:

எல்லை இல்லாத தந்தை தான் உண்மையான வைரம் ஆவார். வைரத்தை வைர வியாபாரி தான் அறிந்துகொள்ள முடியும். போலியான வற்றை காண்பித்தாலும் மற்றவர்களுக்கு தெரிய வராது. இதுபோல நிறையபேர் ஏமாற்றி விடுகிறார்கள்.

- A. ☒ சரி
B. ☐ தவறு

Q.7) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

வீட்டின் நினைவு கூடவே தந்தையின் நினைவும் அவசியம் வேண்டும். என்?

- A. ☒ வீடு ஒன்றும் பதீத பாவனர்கிடையாது. தந்தை தான் பதீத பாவனர்.
- B. ☐ வீடு ஒன்றும் நாம் நிரந்தரமாக இருக்கும் இடம் இல்லை. உடனே சத்யுகதிர்க்கு வர வேண்டும்
- C. ☐ தந்தையின் நினைவு மூலம் தான் ஆத்மா தூய்மை உற்று வீட்டிற்கு செல்ல தகுதி உடையதாக ஆகிறது
- D. ☐ தந்தை ஒருவர் தான் லிபெரடர் . நம்மை வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடியவர்

Q.8) சரியா தவறா என்று குறிக்கவும்

ஒரு பக்கம் சிவ ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். மறு பக்கம் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகிறார்கள். பெயர் ரூபத்திலிருந்து தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை. பிறகு கல், மண் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று கூறிவிடுகிறார்கள். இப்படி கூறுவது சரியா?

- A. ☐ சரி
- B. ☒ தவறு

Q.9) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

உண்மையான நிம்மதி எங்கே இருக்கும்?

- A. ☐ நிறைய செல்வம் படைத்த செல்வந்தர்களிடம்
- B. ☒ சாந்தி தாமம் மற்றும் சுக தாமத்தில்
- C. ☐ அரசியல் செல்வாக்குடைய பெரிய மனிதர்களிடம்
- D. ☐ ஆசையே இல்லாதவர்களிடம்

Q.10) சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்

கீதை எப்படி குறை உள்ளதாக ஆனது?

- A. ☒ தந்தைக்கு பதிலாக குழந்தையின் பெயரை போட்டதால்
- B. ☒ தந்தையை மறந்து விட்டதால்
- C. ☐ பின்னால் வந்த வியாச பகவான் அதை எழுதியதால்
- D. ☐ பதீத பாவன் கங்கை என்று சொன்னதால்